தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்

* 31 வினா.—திரு. வி. கே. கோதண்டராமன் : மதிப்பிற்குரிய சட்ட-கூட்டுறவு அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பென்ஷன் கொடுக்கும் திட்டம் ஏதேனும் பரிசீலனையிலுள்ளதா ?

(இ) ஆம் எனில், அதன் விபரம் என்ன ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : (அ) இத்தகைய செயற்குறிப்பு எதுவும் தற்போது இந்த அரசின் பரிசீலனையில் இல்லை.

(இ) இக்கேள்வி எழவில்லை.

திரு. வி. கே. கோதண்டராமன் : சார், இன்று பரிசீலனையில் இல்லை என்று சொன்னாலும், இனிமேலாவது அது பரிசீலனையில் எடுக்கப்பட்டு அதன்படி செய்வதற்கு உத்தேசம் உண்டா ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை, மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும் பிரச்னை. இந்தப் பென்ஷன் கொடுக்கும் திட்டத்தைப் பற்றி மத்திய அரசினர் பரிசீலித்து வருகிறார்கள். மாநில அரசின் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட பின்னல் முடிவு எடுக்கப்படும்.

DR. H. V. HANDE : Mr. Speaker, may I know whether the State Government have given any advice to the Central Government with regard to pension to the industrial workers?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : இது வரையில் அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. அது பற்றி நாங்களே மத்திய அரசாங்கத்திற்கு எழுதுவதாக முடிவு செய்திருக்கிறோம். எழுதி அவர்களுடைய கருத்து தெரிந்தவுடன் இந்த அரசாங்கத்தின் கருத்தைத் தெரிவிக்கப்படும்.

திரு. கே. பி. எஸ். மணி : சார், பென்ஷன் கொடுக்கும் அறிகுறி இல்லையென்றாலும், சிறு சிறு தொழிற்சாலையாக இருந்தாலும், கட்டாய இன்ஷ்யூரன்ஸ் திட்டத்தை அமல் நடத்த அவர்களை அரசாங்கம் நிர்ப்பந்திக்குமா ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : இப்போது தொழிலாளர்களுக்கு ஈ.எஸ்.ஐ. ஸ்கீம் என்று இருக்கிறது. குறிப்பாக, எந்தத் தொழிற்சாலையைப் பற்றியாவது உறுப்பினர் அவர்கள் கேட்டால் பதில் அளிக்கப்படும்.

பஞ்சாயத்து வரிப்பணம் வசூல்

* 32 வினா.—திரு. வி. கே. கோதண்டராமன் : மதிப்பிற்குரிய தல நிர்வாக அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) பஞ்சாயத்து வரிப் பணத்தை வசூலிக்க கிராம கர்ணம்,-களுக்கு தனியாக மாதம் எவ்வளவு கொடுக்கிறார்கள் ?

1967 ஜூன் 19]

(இ) இதை, அதிகப்படுத்தும் உத்தேசமுண்டா ?

மாண்புமிகு திரு. மா. முத்துசாமி: (அ) பஞ்சாயத்து வரிகளை வசூலிப்பதற்காக கணக்குப்பிள்ளை, கிராம மணியம் ஆகியோர்க்கு கீழ்க்கண்ட வீதத்தில் பஞ்சாயத்து வளர்ச்சிப்படி அளிக்கப் படுகிறது:—

(ஆ) மாதம் ஒன்றுக்கு படி வீதம்—

	இயல்பான பொறுப்பு.	எளிதான பொறுப்பு.
	ரூ.	ரூ.
(1) கணக்குப் பிள்ளை ..	15·00	12·00
(2) கிராம மணியம் ..	7·00	5·00

(இ) இல்லை.

திரு. வி. கே. கோதண்டராமன்: சார், கிராம மணியக்காரர், கணக்குப்பிள்ளை இரண்டு பேர்களுக்குமே ஏறக்குறைய ஒரே மாதிரியான வேலை. கர்ணம்களுக்கு 15 ரூபாயும், 12 ரூபாயும், மணியக்காரர்களுக்கு 7 ரூபாயும் 5 ரூபாயும் என்று இப்படிப் பாகுபடுத்தும் தன்மையில் கொடுக்கக் காரணம் என்ன ?

மாண்புமிகு திரு. மா. முத்துசாமி: இது வருவாய்த் துறை அமைச்சரைக் கேட்க வேண்டிய கேள்வி.

திரு. நா. சௌந்தரபாண்டியன்: தலைவர் அவர்களே, பஞ்சாயத்து வரி வசூல்களை கிராம முன்சீப்புகளிடமிருந்து எடுத்து, பஞ்சாயத்துக்களுக்குத் தனிச் சிப்பந்திகளை நியமிக்க இந்த அரசாங்கத்திற்கு ஏதேனும் கருத்து உண்டா ?

மாண்புமிகு திரு. மா. முத்துசாமி: தனிக் கேள்வி போடவும்.

THIRU K. VINAYAKAM: Mr. Speaker, is the Hon. Minister aware of the fact that in many of the village panchayats, karnams and village headmen concentrate upon only revenue collections due to the Revenue Department and not on local self-government taxes and more often there are factions between the presidents and the collection authorities. So, will the Government think of the possibility of giving them separate remuneration and compel them to do as much good work as they do with regard to the revenue collections, in the case of local self-government taxes also?

மாண்புமிகு திரு. மா. முத்துசாமி: இதுபோன்ற குற்றச் சாட்டுகள் எதுவும் இது வரையில் எங்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படவில்லை. அப்படி இருந்தால் அது பற்றிய யோசனைகளை அரசு ஆராயும்.

திரு. ஆர். நாகசுந்தரம்: வேண்டியவர்களாக இருந்தால் கரும்பு பயிரிட்டால், கம்பு பயிரிட்டார்கள் என்றும், வேண்டாத வர்களாக இருந்தால், கம்பு பயிரிட்டாலும் கரும்பு பயிரிட்டார்கள்

என்றும் ரிஜிஸ்டரில் பதிவு செய்து தீர்வை விதித்திருக்கிறார்கள் சில கிராம உத்தியோகஸ்தர்கள். அப்படிப்பட்ட புகார்கள் ஏதாவது அரசாங்கத்திற்கு வந்திருக்கிறதா ?

மாண்புமிகு திரு. மா. முத்துசாமி: இதுபோன்ற குறைகள் இருக்குமானால், தயவுசெய்து குறிப்பாக வருவாய்த் துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதி அனுப்புமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

திரு. கே. சகாதேவ கண்டர் : பஞ்சாயத்து வரிவசூலை செய்வதற்கு பில் கலெக்டரை நியமித்தால் சௌகரியமாக இருக்கும் என்பதுபற்றி அரசாங்கம் யோசனை செய்யுமா ?

மாண்புமிகு திரு. மா. முத்துசாமி: இதுபற்றி தனியாக எழுதி அனுப்பினால், பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

திரு. ஆலடி அருணா: ஊராட்சி வரி வசூல் பொறுப்பை கிராம அதிகாரிகளிடம் ஒப்படைத்ததால், ஊராட்சி எழுத்தர்கள் பகுதி நேர ஊழியர்களாக மாற்றப்பட்டு, சம்பளம் இழந்துள்ள நிலைமையில் இருக்கிறார்கள். இதற்குப் பரிகாரம் தேடுவதற்கு அரசாங்கம் என்ன திட்டம் வைத்திருக்கிறது ?

மாண்புமிகு திரு. மா. முத்துசாமி: அம்மாதிரி எழுத்தர்கள் வேலை இழந்ததாக அரசாங்கத்தின் கவனத்திற்கு இதுவரையில் வரவில்லை. ஆகவே அதுபற்றி பிரச்சினைக்கு இடமில்லை.

திரு. க. கோமதிசங்கர தீட்சிதர் : மைனர் பஞ்சாயத்துக்களில் சிறிது நேரம் வேலை பார்த்துவரும் கணக்கர்கள், தங்களுடைய ஊதியத்தை உயர்த்தவேண்டும், வீட்டுவரி முதலியவைகளை வசூலித்துக்கொள்வதற்கு தங்களுக்கு அனுமதி கொடுத்து, முழு நேர ஊழியர்களாக ஆக்கி தங்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று அம்பாசமுத்திரம் தாலூகா கணக்கர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் அரசாங்கத்திற்கு வந்ததா? அதைப் பற்றி சர்க்கார் கவனத்தில் எடுத்துக்கொள்வார்களா என்று நான் கேட்கிறேன்.

மாண்புமிகு திரு. மா. முத்துசாமி : அதுபற்றி தகவல் இல்லை.

THIRU T. MARTIN : Will the Hon. Minister for Local Administration be pleased to state whether there is any proposal to give incentive bonus to these village officials depending upon the collections they make?

மாண்புமிகு திரு. மா. முத்துசாமி : வரிகள் பாக்கியிருப்பதை முன்னிட்டு இதுபோன்ற கமிஷன் கொடுக்கிற முறைகளைப் பரிட்சார்த்தகரமாக சென்னை அரசாங்கம் அமல் நடத்திக் கொண்டிருந்தது. 100-க்கு 2½ வீதம் கமிஷன் வழங்குகிற அந்த முறை பலன் அளிக்கத்தக்கதாக இருக்கிறது என்று கருதப்பட்டு, அந்த முறையை மேற்கொண்டு தொடர்ந்து கைக்கொள்ளலாமா என்பது பற்றி அரசாங்கத்தின் பரிசீலனையில் இருக்கிறது.

1967 ஜூன் 19]

திரு. வி. கே. கோதண்டராமன்: வருஷத்திற்கு ஒரு முறை ஜமாபந்தி என்ற ஒரு நாடகம் நடக்கிறது. அந்த சமயத்தில் 15 நாட்களுக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு, கரும்பை கரம்பு, என்றும் கரம்பை கரும்பு என்றெல்லாம் எழுதுகிறார்கள். ஆகவே இதைச் செக் செய்ய ரெவின்யூ இன்ஸ்பெக்டர்கள், தாசில்தார்கள் நியமிக்கப்படுவது போதாது. திடீரென்று மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அந்தக் கணக்குகளை எழுதும் முறையை செக் செய்யக் கூடிய அளவுக்கு சர்க்கார் ஏற்பாடு செய்வார்களா ?

மாண்புமிகு திரு. மா. முத்துசாமி: இது உணவு அமைச்சர் அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி.

திரு. முனு ஆதி: இந்தப் பஞ்சாயத்து வரிகளை வசூலிக்கின்றார்களா, இல்லையா என்று மேலதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை. தாசில்தார் ஆர்.டி.ஓ-க்கள் தங்களுடைய ரெவின்யூ கணக்கைப் பற்றி அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்களே தவிர, பஞ்சாயத்து வரிகளை வசூல் செய்வது பற்றி அக்கறை கொள்வதில்லை. நடைமுறையில் இந்தக் குறைபாடு இருக்கிற காரணத்தினால், அமைச்சர் அவர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்தப் பிரச்சினையைப் பற்றி தங்களுடைய கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்று ஆர்.டி.ஓ-க்களுக்கு உத்தரவு பிறப்பிப்பார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. மா. முத்துசாமி: அங்கத்தினர் அவர்களுடைய கருத்து தவறானதாகும். ஜமாபந்தி நடக்கிற காலத்தில் பஞ்சாயத்துக் கணக்குகளும் தணிக்கை செய்யப்பட்டு, சரியான முறையில் இருக்கிறதா என்று பார்த்த பிறகுதான் அதைச் சீர் செய்கிறார்கள். அதைவிட்டு விட்டு, வருவாய்த் துறை மட்டும் தான் அவர்கள் கவனத்திற்கு வருகிறது என்று கூறுவது சரியானதல்ல.

திரு. கே. பி. எஸ். மணி: கர்ணங்கள் பஞ்சாயத்து வரிகளில் அக்கறை காட்டாமல் இருக்கிறார்கள் என்று பல புகார்கள் சொல்லப்பட்டும், கலெக்டர், ஆர். டி. ஓக்கள் அது பற்றி எச்சரிக்கை செய்தும், அவர்களுடைய உத்தரவு அலட்சியம் செய்யப்பட்டு வருகிறது. ஆகையால், அப்படிப்பட்ட கர்ணங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கம் கலெக்டர்களுக்கு உத்தரவிடுமா ?

மாண்புமிகு திரு. மா. முத்துசாமி: குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், நிச்சயம் அதற்குரிய தண்டனையை வழங்குவதற்கு அரசாங்கம் தயங்காது.

DR H. V. HANDE: Is the Minister for Local Administration satisfied with the work of the Karnam and the Munsiff and, if he is not satisfied, what steps is he going to take to see that they collect all the revenues due to this Department?

மாண்புமிகு திரு. மா. முத்துசாமி: தற்போதைய நிலையில் அவர்களைப் பொறுத்தவரையிலே அவர்கள் சீரிய முறையிலே பணியாற்றி வருகிறார்கள். அதில் இருக்கக்கூடிய வரிவசூல் பற்றிய

குறைகளுக்குக் காரணம், வாகன வரி போன்றவைகள் சரியான முறையில் முதலில் நிர்ணயிக்கப்படாமல் இருப்பது தான் குறையாக இருக்கிறதே தவிர, கிராம உத்தியோகஸ்தர்களால் ஏற்படுகிற குறைகள் அல்ல என்பது அரசாங்கத்தின் கருத்து.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: 30-வது எண்ணுள்ள வினாவுக்கு நாளை விடை அளிக்கப்படும். ஆகவே, வினாக்கள்-விடைகள் இத்துடன் முடிவடைகின்றன.

[குறிப்பு.—ஒரு உரையின் தொடக்கத்தில் உடுக்குறி (*) இடப்பட்டிருந்தால் உறுப்பினரால் அவ்வுரை சரிபார்க்கப்பட்டது என்பதைக் குறிக்கும்].

2. 1967-68-ம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்டத்தின் மீது பொது விவாதம்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அடுத்து, வரவு செலவு திட்டத்தின் மீது பொது விவாதம். இதற்கு 7 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு நாள் அமைச்சர்களும் கட்சித் தலைவர்களும் பேசுவார்கள். மீதி 6 நாட்களில் 24 மணி நேரம் இருக்கிறது. 24 மணி நேரத்தில் ஏறத்தாழ 100 உறுப்பினர்களுக்கு மேலே, இன்னும் அதிகமாகவே, பேச விரும்புவார்களாதலால் உறுப்பினர்கள் ஆற்றுகிற உரைக்கு ஒரு காலவரம்பு நியமித்துக் கொள்ள வேண்டுமென்று நேரிடும்பொழுது, 100 பேர்களுக்கு 24 மணி நேரம் என்றால், ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஏறத்தாழ 15 நிமிடங்களுக்கு மேலே காலவரம்பு இருக்க முடியாது என்ற நிலைமை இருக்கிறது என்பதைக் கூறி, திரு. மார்டின் அவர்கள் முதலில் விவாதத்தை . . .

திரு. செ. பாலசுப்பிரமணியன் : ஆன் எ பாயிண்டு ஆப் ஆர்டர் கனம் சபாநாயகர் அவர்களே, தங்களிடம் ஒரு உரிமை மீறல் பிரச்சினை சம்பந்தமாக ஒரு பிரேரபணையைக் கொடுத்திருக்கிறேன். தாங்கள் அது பற்றி இன்று தீர்ப்பு அளிப்பதாக வாக்களித்திருந்தீர்கள். அது என்ன ஆயிற்று?

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அந்த உரிமைப் பிரச்சினை மீது நாளை தீர்ப்பு அளிக்கிறேன். அது எனது கவனத்திலிருந்து விலகி விட்டது பற்றி வருந்துகிறேன். இப்போதுமு விவாதத்தை திரு. டி. மார்டின் அவர்கள் தொடங்கி வைப்பார்கள்.

***திரு. டி. மார்டின் :** கனம் சபாநாயகர் அவர்களே, தமிழக அரசின் முதலாவது முறையான வரவு செலவு திட்டத்தின் மீது நடக்க இருக்கும் விவாதத்தில் என்னுடைய கருத்துக்களை இந்தப் பேரவையின் முன்பு வைக்க நான் எண்ணுகிறேன். கவர்னர் பெருமான் உரையின் மீது நடந்த விவாதத்தின்போது பழைய கள்ளையே புதிய மொந்தையில் கொடுத்திருக்கிறார்கள் என்று